



THE HUE AND CRY.

ISSUED ON TUESDAYS AND FRIDAYS.

NOTICE.—Any person giving information leading to the apprehension of an offender, or to the discovery of stolen property, may be rewarded on the recommendation of the Inspector-General of Police. Any person found in possession of stolen articles is liable to prosecution. Applications for rewards for the capture of escaped convicts should be addressed to the Inspector-General of Prisons.

අපරධකාරයන් අල්ලාගැනීමට පුළුවන්වෙන්නාවූ හෝ හොරබඩුවක් සොයා ගැනීමට පුළුවන්වෙන්නාවූ හෝ දැන්වීමක් කරන අයෙකුට පොලීසියේ ඉන්ස්පැක්ටර් ජනරල්වරයා කියන ගැටියකට කාර්යදෙව්ට යෙදෙනවා ඇත. හම් හොර බඩුවක් යමක් වෙත තිබී සම්බන්ධයෙන් ඔහුට විරුධව පැමිණිලිගන්ව යෙදෙනවා ඇත. සැඟවීම් හිරකාරයින් අල්ලීමට කැපී පොලීසියේ ඉන්ස්පැක්ටර් ජනරල්වරයාගෙන් ඉල්ලියයුතුයි.

මුර්ඛවාභාවයට පත්වූ අල්ලාගැනීමට පුළුවන්වෙන්නාවූ හෝ හොරබඩුවක් සොයා ගැනීමට පුළුවන්වෙන්නාවූ හෝ දැන්වීමක් කරන අයෙකුට පොලීසියේ ඉන්ස්පැක්ටර් ජනරල්වරයා කියන ගැටියකට කාර්යදෙව්ට යෙදෙනවා ඇත. හම් හොර බඩුවක් යමක් වෙත තිබී සම්බන්ධයෙන් ඔහුට විරුධව පැමිණිලිගන්ව යෙදෙනවා ඇත. සැඟවීම් හිරකාරයින් අල්ලීමට කැපී පොලීසියේ ඉන්ස්පැක්ටර් ජනරල්වරයාගෙන් ඉල්ලියයුතුයි.

මුර්ඛවාභාවයට පත්වූ අල්ලාගැනීමට පුළුවන්වෙන්නාවූ හෝ හොරබඩුවක් සොයා ගැනීමට පුළුවන්වෙන්නාවූ හෝ දැන්වීමක් කරන අයෙකුට පොලීසියේ ඉන්ස්පැක්ටර් ජනරල්වරයා කියන ගැටියකට කාර්යදෙව්ට යෙදෙනවා ඇත. හම් හොර බඩුවක් යමක් වෙත තිබී සම්බන්ධයෙන් ඔහුට විරුධව පැමිණිලිගන්ව යෙදෙනවා ඇත. සැඟවීම් හිරකාරයින් අල්ලීමට කැපී පොලීසියේ ඉන්ස්පැක්ටර් ජනරල්වරයාගෙන් ඉල්ලියයුතුයි.

WANTED BY THE POLICE.

SINNONEYA, charged with stabbing on September 14, 1893, at Belunmahara; is a Sinhalese of the Halagama caste; religion, Buddhist; age, 25 years; height, about 5 ft.; not well made; complexion, dark; nose and teeth, ordinary; mouth, ordinary, thick lips; eyes, large, round, and black; hair, black, scanty, tied in a knot; has full beard, short; birthplace and general residence, Katuwapitiya; haunts Weliveriya; keeps a mistress at Weliveriya; Ambo Appu of Katuwapitiya is a friend; he is known to D. Temanis Silva of Belunmahara. Warrant No. 5,017 issued by the Additional Police Magistrate, Colombo, for his arrest.

Colandawel; charged with criminal breach of trust on September 26, 1893, at Woodstock estate; is a Tamil of the Vellala caste; religion, Hindu; age, about 20 years; height, 5 ft. 2 in.; make, thin; complexion, brown; nose and mouth, ordinary; teeth, regular; eyes, black and oval; hair, black, tied in a knot (kudumbi); wears slight moustaches; birthplace, India; general residences, Gampola, Matale, and Agrapatna; haunts Ginigathena gap, Nawalapitiya, and Tillicoultry; is a bachelor; he is known to Weerappen Kangany and Sunderampulle and all the coolies of the estate. Warrant No. 15,143 issued by the Nawalapitiya Court for his arrest.

STOLEN.

ON October 18, 1893, from the cattle shed at Mandatugama, Kandy: a white bullock bearing brandmark μ and other symbols on both sides. Owner, Suna Valupulle.

On October 20, 1893, from the owner's house at Madampitiya: a hanging brass lamp. Owner, Lucyhamy.

On October 25, 1893, from the owner's house at Kollupitiya: 1 copy of Milindappasna, leather binding, marked "G.A.D."; 1 copy of Tupawansa; 1 copy of Cookery Book. Owner, G. A. David.

On October 29, 1893, from the Railway gate room at Slave Island: 1 green silk sarong, 1 Waterbury watch with a nickel silver chain, 2 white handkerchiefs, 1 brown tassel marked "MD," 1 red silk sarong. Owners, Juanis Appu and Andris Appu.

STOLEN OR STRAYED.

ON October 19, 1893, from the owner's compound at Vannarponnai east: a light brown cow bearing brandmarks ω on the side and \times on the right cheek. Owner, S. Suppramanian.

LOST.

ON October 1, 1893, from the boutique of Mooto Nana and Sego Palle: mortgage bond No. 15,103 dated March 23, 1888, attested by D. J. Amarasekera, Notary Public of Hanwella, in favour of Rupesingha Gunawardana Don Jalis Vedarala of Kaluaggala, and

another for a sum of Rs. 500; three other bills of sales of the field called Lubneaskadakumbura, situated at Tawalgoda in Hewagam korale, belonging to Jayagoriya Don Allis Aratchy of Migoda. Owner, R. G. Don Jalis Vedarala.

MISSING.

WILLIAM, of Weliwatta, Galle; is a Sinhalese of the Wellala caste; religion, Buddhist; age, 11 years; height, 4 ft.; make, stout; complexion, dark; nose, mouth, teeth, and eyes, small; hair, black, cropped; has a scar on a side of one of the knees and two small white marks on the head; birthplace, Kahanda in Talpe pattu, Galle; general residence, Weliwatta and China Garden.

පොලීසියට ඕනෑ කරණ අය.

නම, සීඤ්ඤානේ; මොහු වම් 1893 ක්වු සැප්තැම්බර් මස 14 වෙනි දින බෙලුන්මහරදී පිහියෙන් අන්තර් කිරීම කරණකොටගෙන පෞරොපණය කරණුලුබ සිටිත්; ජාතිය, සිංහල; කුලය, ගොවිතම; වයස, අවුරුදු 25යි; උස, අඩි 5යි, රෝස සම්පූර්ණයි; පාට, කළුයි; නහය සහ දත්, සාමාන්‍යයි; කටත්, සාමාන්‍යයි; හුළුත් නොල ගතකමයි; ඇස්, ලොකුයි, වටකුරු සහ කලුය; ඉසකෙස්, කලුයි; කොණ්ඩේ, බැඳලා ඇත; මුහුණපුරම රැවුල ඇත, සහ කොටයි; උපන් ස්ථානය සහ බොහෝසෙයින් පදිංචි ස්ථානය, කටුවාපිටියේය; නොසෙක්විට ගැවසෙන ස්ථාන, වැලිවෙරියේය; මොහු වසමේ වැලිවෙරියේ ගැණියෙක් ඇත; කටුවාපිටියේ අම්බෝ අප්පු මොහුගේ යාලුවෙක්ය; මොහුව බැරන් මහර සී. තේමානිස් සිල්වාට දැනුම් ඇත. මොහුව ඇල්ලීමට නොමමර 5,017 දරණ වරන්තුව පිටි ඇත.

නම, කොලන්දවෙල්; මොහු වම් 1893 ක්වු සැප්තැම්බර් මස 26 වෙනි දිනදී උඹ් ස්වොක් වත්තේදී තවුන් බාරේ නිවු දෙයක් ගැන වංකකම් කලාය කියා පෞරොපණය කරණුලුබ සිටිත්; ජාතිය, දෙමල; කුලය, ගොවිතම; ආගම, හින්දු; වයස, අවුරුදු 20ක් පමණ ඇත; උස, අඩි 5යි අඟල් 2යි; රෝසය, කහයි; පාට, රතුපාටයි; නහය සහ කට, සාමාන්‍යයි; දත්, හරිවිසියට ඇත; ඇස්, කළු සහ දිගවිය; ඉසකෙස් කළුයි; කුඩුම්බියක් බැඳලා ඇත; උඩරැවුල යාන්තත් ඇත; උපන් ස්ථානය, ඉන්දියාවේය; බොහෝසෙයින් පදිංචි ස්ථාන, ගම්පල, මාකලේ සහ අගුපතනේය; නොසෙක්විට ගැවසෙන ස්ථාන, ඉන්දියාවේය; නාවලපිටිය සහ නිලිසැල්නිවුක්කේද; අවිවාහකයා; මොහුව මෙම වත්තේ විරජපෙත් කන්කානිටද, පුන් දරම්පුල්ලේට සහ වත්තේ කුලිකාරයින්ට දැනුම් ඇත. නොමමර 15,143 දරන වරන්තුව මොහුව ඇල්ලීමට පිටි ඇත.

Supplement to the Ceylon Government Gazette

No. 5,252—November 3, 1893.

RETURN OF RAINFALL FOR THE MONTH OF SEPTEMBER, 1893.

PROVINCE.	STATION.	Height above Mean Sea Level, in Feet.	Total Rainfall during the Month, in Inches.	Greatest Quantity in any 24 Hours, in Inches.	Date on which the Greatest Quantity Fell.	No. of Days on which Rainfall was registered.	Direction of Wind.	REMARKS.	
Western	Negombo	6	1.29	0.55	9-10	4	S.W.	Mr. Colls	
	Kalutara	36	3.77	1.91	10-11	10	S.W.	Mr. Bingham	
	Labugama	375	4.49	0.72	6-7	13	S.W.	Mr. Gibson	
Central	Henaratgoda	33	2.08	0.62	9-10	6	S.W.	Mr. Zoysa	
	Nawalapitiya	2,000	11.95	2.75	9-10	15	S.W.	Mr. Neate	
	Katugastota	1,500	1.78	0.53	8-9	9	S.W.	Mr. Macdonald	
	Dikoya	3,708	5.11	1.30	9-10	12	S.W.	Mr. Waddell	
	Pussellawa (Helboda)	3,300	5.20	1.35	8-9	14	Variable	Mr. Gossu	
	Yarrow Estate	3,400	—	—	—	—	—	—	
	Peradeniya	1,540	2.11	0.83	8-9	7	Variable	Mr. Clark	
	Duokwari	3,300	3.77	0.93	8-9	12	S.W.	Mr. Waddilove	
	Caledonia	4,273	2.79	0.76	7-8	12	S.W.	Mr. Garneys	
	Pussellawa	3,000	6.26	1.05	10-11	12	S.W.	Mr. Crane	
	Hakgala	5,581	1.39	0.55	9-10	12	Variable	Mr. Nock	
	Northern	S. Wanarajah Estate	3,700	5.61	2.40	8-9	11	S.W.	Mr. Tatham
Maskeliya		4,200	12.43	3.09	9-10	17	S.W.	Mr. Place	
Dalguse Est. (Shannon)		4,510	14.40	3.91	9-10	14	S.W.	Mr. Theobald	
Mullaittivu		12	1.55	0.77	16-17	7	S.W.	Mr. Sapapathy	
Jaffna		8	Nil.	Nil.	Nil.	Nil.	S.W.	Mr. Creasy	
Mankulam (N. Road)		167	1.66	1.66	29-30	1	S.W.	Mr. Sapapathy	
Elephant Pass		7	Nil.	Nil.	Nil.	Nil.	S.W.	Mr. Renganathan	
Vangalachettykulam		179	0.15	0.15	27-28	1	S.E.	Mr. Arnachalam	
Point Pedro		24	Nil.	Nil.	Nil.	Nil.	S.W.	Mr. Eleyatamby	
Jaffna College		9	Nil.	Nil.	Nil.	Nil.	S.W.	Mr. Howland	
Kayts		8	Nil.	Nil.	Nil.	Nil.	—	Mr. Creasy	
Southern		Ella Vella	262	2.97	0.96	8-9	11	W.	Mr. Simmons
	Kekanadure	150	4.32	1.28	8-9	9	S.W.	Mr. Simmons	
	Denegama	286	1.58	0.90	7-8	4	S.W.	Mr. Simmons	
	Udukiriwila	235	2.35	1.05	2-3	3	S.W.	Mr. Macgregor	
	Kirama	260	2.38	0.80	8-9	6	S.W.	Mr. Macgregor	
	Hali-ela	200	3.32	1.12	7-8	9	S.W.	Mr. Simmons	
	Tissamaharama	75	Nil.	Nil.	Nil.	Nil.	S.W.	Mr. Macgregor	
	Deviturai	36	14.65	3.85	31 Aug 1	16	N. & W.	Mr. Holland	
	Matara	15	2.10	1.20	10-11	2	S.W.	Mr. Simmons	
	Dandeniya	157	2.54	1.60	8-9	6	Variable	Mr. Simmons	
	Urubokka	890	4.48	1.20	8-9	7	N.E.	Mr. Simmons	
	Elagala	121	Nil.	Nil.	Nil.	Nil.	S.W.	Mr. Macgregor	
Eastern	Layangahatota	87	0.02	0.02	9-10	1	S.W.	Mr. Ebert	
	Tangalla	94	0.58	0.31	8-9	3	S.W.	Mr. Macgregor	
	Irrakkamam	42	1.15	0.45	5-6	3	Variable	Mr. Barber	
	Devilane	136	0.24	0.15	5-6	2	Variable	Mr. Pigott	
	Sagamata	40	1.25	1.00	4-5	2	E.	Mr. Barber	
	Ambare	65	0.50	0.50	11-12	1	Variable	Mr. Barber	
	Kantalai	150	0.80	0.70	14-15	2	W.	Mr. Christie	
	Allai	95	0.50	0.50	14-15	1	S.W.	Mr. Christie	
	Rukam	120	0.06	0.06	5-6	1	Variable	Mr. Pigott	
	Periyakulam	20	2.80	1.05	6-7	5	S.	Mr. Christie	
	Chadaiyantawala	57	0.30	0.30	5-6	1	Variable	Mr. Barber	
	Kalmunai	12	Nil.	Nil.	Nil.	Nil.	Variable	Mr. Barber	
North-Western	Kadukamunai	15	1.90	1.10	14-15	2	E.	Mr. Pigott	
	Pulukkannawa	121	1.90	1.10	14-15	2	E.	Mr. Pigott	
	Rotewewa	30	Nil.	Nil.	Nil.	Nil.	Variable	Mr. Barber	
	Lahugala	70	1.15	0.25	15-16	6	W.	Mr. Barber	
	Naulla	30	0.10	0.10	25-26	1	Variable	Mr. Barber	
	Panama	25	Nil.	Nil.	Nil.	Nil.	Variable	Mr. Barber	
	Andankulam	41	4.28	1.42	13-14	4	S.	Mr. Christie	
	Magalawewa	176	Nil.	Nil.	Nil.	Nil.	Variable	Mr. Smith	
	Maha Uswewa tank	160	Nil.	Nil.	Nil.	Nil.	S.W.	Mr. Drieberg	
	Tenepitiya	9	Nil.	Nil.	Nil.	Nil.	S.W.	Mr. Silva	
	North-Central	Kalawewa	268	Nil.	Nil.	Nil.	Nil.	S.W.	Mr. Herft
		Dambulla	520	0.69	0.69	28-29	1	S.W.	Mr. Kadurawail
Maradankadawala		443	Nil.	Nil.	Nil.	Nil.	S.W.	Mr. Herft	
Mihintale		354	Nil.	Nil.	Nil.	Nil.	S.W.	Mr. Kretser	
Horowapotana		217	0.80	0.80	29-30	1	S.W.	Mr. Kretser	
Madawachchiya		285	1.60	0.71	27-28	3	S.W.	Mr. Kretser	
Uva	Topare	—	2.71	0.80	25-26	6	S.W.	Mr. Jayewardane	
	Bandarawela	3,800	1.98	1.40	4-5	6	N.	Mr. Chapman	
	Haldummulla	3,160	0.31	0.15	29-30	3	S.W.	Mr. Emerson	
Sabaragamuwa	Kumbukan	446	3.32	1.68	15-16	5	Variable	Mr. Ward	
	Ambanpitiya	729	3.19	0.70	5-6	3	S.W.	Mr. Bucknall	
	Peimadulla	408	4.91	1.25	7-8	10	S.W.	Mr. MacDonnell	
	Kolonna korale (Huland a-oya)	—	0.81	0.40	31 Aug. 1	5	W.	Mr. Walker	
	Padupola	1,636	12.93	2.00	10-11	16	S.W.	Mr. Mayes	
Awisawella	105	5.30	0.90	13-14	14	S.W.	Mr. Mayes		

Public Works Department, Colombo, October 23, 1893.

R. A. POWELL, for Director of Public Works.